1973 நவம்பர் 27]

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்ப்பது என்றால் நிதிநிலைமை யோசித்துத்தான் சேர்க்கப்பட வேண்டும்.

ஆலங்குளத்திலுள்ள சிமிட்டி தொழிற்சாலை.

*430 வினு—**திரு. பெ. சௌந்தரபாண்டியன்:** மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையை மேலும் விரிவு படுத்தும் திட்டம் ஏதேனும் பரிசீலனையில் உள்ளதா?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: (அ) ஆம்.

(இ) தொழிற்சாலையின் திறன் தற்போதுள்ள ஆண்டொன்றுக்கு 4 இலட்சம் டன்னிலிருந்து ஆண்டொன்றுக்கு 7 இலட்சம் டன்னுக்கு அதிகரிக்கப்படும். விரிவுபடுத்துவதற்கான மொத்தச் செலவு ரூ. 1,475 இலட்சமாகுமென்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

திரு. பெ. சௌந்தரபாண்டியன்: தலைவரவர்களே, இந்த ஆலங்குளம் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதன் மூலம் எத்தனை பேர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்? அந்தப் பணி எப்போது துவங்கும் என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன்: சுமார் ஆயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படுகிறது.

திரு. கே. டி. கே. தங்கமணி: ஆலங்குளம் தொழிற்சாலை விரிவு படுத்தப்பட்ட பிறகு, இதனுடைய கப்பாசிடி மற்ற ஏ.சி.சி. தொழிற்சாலைகளின் கப்பாசிடியைவிட அதிகமாக இருக்குமா? எது பெரிய ஆலையாக இருக்கும்?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: மற்ற ஆலைகளைப்பற்றிய விவரம் என்னிடத்தில் இல்லை. இங்கே ஆண்டு ஒன்றுக்கு 4 லட்சம் டன் உற்பத்தி செய்கிற கப்பாசிடிதான் இப்போது இருக்கிறது. இதை 7 லட்சம் டன் உற்பத்தி செய்கிற அளவுக்கு விரிவு படுத்தும் திட்டம்தான் இப்போது பரிசீலனையில் இருக்கிறது.

திரு. சோ. அழகர்சாமி : தலைவரவர்களே, இந்த ஆலங்குளம் சிமின்ட் தொழிற்சாலையை விரிவுபடுத்துகிறபோது நிலங்களை ஆர்ஜிதம் செய்கிற நிலைமை இருக்கிறதா? முன்னால் அந்த தொழிற்சாலைக்காக நில ஆர்ஜிதம் செய்கிறபோது கிணறு, தோட்டம் என்பதாகப் பார்த்து போதுமான நட்ட ஈடு தரவில்லை என்ற புகார் இருக்கிறதே, இப்போதாவது போதுமான நட்ட ஈடு, அப்படி நில ஆர்ஜிதம் அவசியம் என்றால், கொடுக்க அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : க்வாரிக்காக நிலம் எடுக்கிற போது சட்டப்படி எவ்வளவு நட்ட ஈடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அதைக் கொடுக்கலாம்.

திரு. கே. டி. கே. தங்கமணி : சிமின்ட் ஆலைத் தொழிலாளர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதி மத்திய அரசால் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதே, அந்தச் சம்பள விகிதம் நமது சர்க்காருக்குச் சொந்தமான ஆலங்குளம் பாக்டரி தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறதா?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : நம் ஆலையின் சார்பில் அகில இந்திய அளவில் மத்திய சர்க்கார் எந்த முடிவு எடுத்தாலும் அதனை நிறைவேற்றுகிறோம் என்கிற உறுதியைத் தந்திருக்கிறோம். அதற்கிடையில் சட்டப்படி போனஸ் கொடுக்கவேண்டிய நிலை இல்லை என்றாலும், அதுபற்றி தகராறு வந்துவிடக்கூடாது என்பதற்காக போனஸ் பற்றியும் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Production of synthetic fabrics by 'Co-optex'

* 431 *Q.*—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Industries be pleased to state:

(*a*) whether any Research has been undertaken on synthetic Fabrics by Co-optex ; and

(*b*) the details thereof ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : *(அ) ஆம்.*

(இ) தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் செயற்கை இழையையும் பருத்தி கலந்த நூலிழையையும் பயன் படுத்தி இரண்டாயிரம் மீட்டர் துணி உற்பத்தி செய்வது குறித்த ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டது.